

පාර්ලිමේන්තු ප්‍රකාශන මාලා අංක 79

ඩිවර අමාත්‍යාංශය

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද වාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119(4) යටතේ ගරු මුදල් විෂයභාර අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම

பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் 79

கடற்றொழில் அமைச்சு

பாராளுமன்றத்தின் அரசு கணக்குக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை
தொடர்பாக நிலையியற் கட்டளை இல. 119(4) இன் கீழ் நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான
கௌரவ அமைச்சரின் அவதானிப்புக்களும் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்

Parliamentary Series Number 79

Ministry of Fisheries

**Submission of observations of the Hon.Minister in charge of the subject of Finance and
actions taken with regard to the reports tabled by the Committee on Public**

Accounts in terms of Standing Order No.119 (4)

பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் 79

கடற்றொழில் அமைச்சு

பாராளுமன்றத்தின் அரசு கணக்குக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை
தொடர்பாக நிலையியற் கட்டளை இல. 119(4) இன் கீழ் நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான
கௌரவ அமைச்சரின் அவதானிப்புக்களும் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளும்
பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் 79
கடற்றொழில் அமைச்சு

தொடர் இலக்கம்	குழுவினால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் பகுதி I- 84 மற்றும் பகுதி II- 64	அந்தக் குறைபாடுகள்/ தற்போதைய நிலைமையைச் சரிசெய்வதற்காக நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள்
01.	ஆபத்துக்கள் பற்றிய பதிவேடு இற்றைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படவில்லை.	தற்போது ஆபத்துக்கள் பற்றிய பதிவேடு இற்றைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
02.	கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு கணக்காய்வு ஐயவினாவுக்கும் ஒரு மாத காலத்திற்குள் பதில்கள் அனுப்பப்படவில்லை.	கணக்காய்வு ஐயவினாக்களுக்குச் சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மாதத்திற்குள் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், ஒவ்வொரு கணக்காய்வு ஐயவினாவுக்கும் ஒரு மாத காலத்திற்குள் பதில்களை வழங்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
03.	உள்ளகக் கணக்காய்வு ஐயவினாக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் பதில்கள் சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பங்கள் காணப்பட்டிருந்தன.	கணக்காய்வு ஐயவினாக்களுக்குச் சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மாத காலத்திற்குள் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், ஒவ்வொரு கணக்காய்வு ஐயவினாவுக்கும் ஒரு மாத காலத்திற்குள் பதில்களை வழங்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
04.	அனைத்து வாகனங்களிலும் தேசிய சின்னம் வரையப்பட்டிருக்கவில்லை.	அனைத்து இருப்பிலுள்ள வாகனங்களிலும் தேசிய சின்னம் வரையப்பட்டுள்ளது.
05.	நி.ஒ. 94(1) இன்படி செலவு விடயமொன்றுக்கு செய்யப்பட்டிருந்த ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்ட பின்னர் ஆண்டிறுதியில் எஞ்சிய ஒதுக்கீடுகளின் வரம்பினை மீறி பொறுப்புகள் ஏற்கப்பட்டிருந்தன.	2022 ஆம் ஆண்டில் நி.ஒ. 94(1) இற்கமைய வரம்புகளை மீறி கடன் பொறுப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.

தொடர் இலக்கம்	குழுவினால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் பகுதி I- 84 மற்றும் பகுதி II- 64	அந்தக் குறைபாடுகள்/ தற்போதைய நிலைமையைச் சரிசெய்வதற்காக நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள்									
06.	ஓராண்டிற்கும் மேலாக காணப்படும் நிலுவைக் கடன் மீதிகள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	2022/12/31 ஆம் திகதிக்கு ஓராண்டிற்கும் மேலாக நிலுவையில் உள்ள கடன் நிலுவைகளின் காலப்பகுப்பாய்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. <table><tr><th colspan="3">காலப்பகுப்பாய்வு</th></tr><tr><td>5-10 ஆண்டுகள்</td><td>10-20 ஆண்டுகள்</td><td>20 ஆண்டுகளுக்கு மேல்</td></tr><tr><td>ரூ.113,610.00</td><td>ரூ.48,295.00</td><td>ரூ.581,547.29</td></tr></table> 2025.01.24 ஆம் திகதியிட்ட அரசு நிதிச் சுற்றறிக்கை இலக்கம் 01/2024(I) இற்கமையச் செயற்பட்டு, 5 முதல் 10 வருடங்களுக்கு இடைப்பட்ட ரூ. 113,610.00/-ஐத் தவிர எஞ்சிய அனைத்து நிலுவைக் கடன் நிலுவைகளையும் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன், 2025.10.31 ஆம் திகதி வரையில், எஞ்சியுள்ள நிலுவைத் தொகையான ரூ. 113,610.00/-ஐ மீளப் பெறுவதற்காக அமைச்சர் சட்ட அதிகாரியின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.	காலப்பகுப்பாய்வு			5-10 ஆண்டுகள்	10-20 ஆண்டுகள்	20 ஆண்டுகளுக்கு மேல்	ரூ.113,610.00	ரூ.48,295.00	ரூ.581,547.29
காலப்பகுப்பாய்வு											
5-10 ஆண்டுகள்	10-20 ஆண்டுகள்	20 ஆண்டுகளுக்கு மேல்									
ரூ.113,610.00	ரூ.48,295.00	ரூ.581,547.29									
07.	பொது வைப்புக் கணக்கில் காலாவதியான வைப்புகள் சம்பந்தமாக நி.ஓ. 571இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	அரசாங்க வருமானத்தில் வரவு வைக்கப்பட்ட பொது வைப்புக் கணக்கு நிலுவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. <table><tr><td>ஆண்டு</td><td>வரவு வைக்கப்பட்ட தொகை ரூ.</td></tr><tr><td>2022</td><td>13,414,404.60</td></tr><tr><td>2023</td><td>6,700,486.80</td></tr></table> பல்வேறு விசேட காரணங்களின் அடிப்படையில், 2 வருடங்களைக் கடந்த எஞ்சிய நிலுவைகளை அரசாங்க வருமானத்தில் வரவு வைக்க அங்கீகாரம் வழங்கப்படவில்லை, அத்துடன் அவை தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றன.	ஆண்டு	வரவு வைக்கப்பட்ட தொகை ரூ.	2022	13,414,404.60	2023	6,700,486.80			
ஆண்டு	வரவு வைக்கப்பட்ட தொகை ரூ.										
2022	13,414,404.60										
2023	6,700,486.80										

தொடர் இலக்கம்	குழுவினால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் பகுதி I- 84 மற்றும் பகுதி II- 64	அந்தக் குறைபாடுகள்/ தற்போதைய நிலைமையைச் சரிசெய்வதற்காக நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள்
08.	2018.01.24 ஆம் திகதியிட்ட 05/2018(1) ஆம் இலக்கச் சுற்றறிக்கையால் திருத்தப்பட்ட, 2008.02.06 ஆம் திகதியிட்ட 05/2008 ஆம் இலக்க பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கையின்படி, பிரஜைகள்/ வாடிக்கையாளர் சாசனம் முறையாக தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை	தற்போது அமைச்சிற்கான குடிமக்கள் சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
09.	நிறுவனத்தின் பிரஜைகள்/வாடிக்கையாளர் சாசனம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் மேற்பார்வை செய்வதற்கோ அல்லது மதிப்பீடு செய்வதற்கோ ஒரு முறையியலொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	நிறுவனத்தின் பிரஜைகள்/வாடிக்கையாளர் சாசனம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் மேற்பார்வை செய்வதற்கு அல்லது மதிப்பீடு செய்வதற்கு ஒரு குழுவை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
10.	2018 ஜனவரி 24 ஆம் திகதியிட்ட 02/2018 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின்படி, உரியவாறு தயாரிக்கப்பட்ட ஒரு மனிதவளத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	தற்போது மனிதவளத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
11.	தயாரிக்கப்பட்ட மனிதவளத் திட்டத்தின் மூலம், ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஒரு வருடத்திற்கு ஆகக் குறைந்தது 12 மணி நேரத்திற்குக் குறையாத பயிற்சிக்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மனிதவளத் திட்டத்தில், ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஒரு வருடத்திற்கு ஆகக் குறைந்தது 12 மணி நேரத்திற்குக் குறையாத பயிற்சிக்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
12.	ஒட்டுமொத்த பணியாற்றொகுதியையும் உள்ளடக்கி செயல்திறன் உடன்படிக்கைகள் தயாரிக்கப்பட்டு, கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை.	2023.11.30 ஆம் திகதியிட்ட 02/2018(1) ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் 03 ஆம் பந்தியில், வருடாந்தச் செயல்திறன் ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் இலக்கம்	குழுவினால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் பகுதி I- 84 மற்றும் பகுதி II- 64	அந்தக் குறைபாடுகள்/ தற்போதைய நிலைமையைச் சரிசெய்வதற்காக நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள்
13.	திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி வாய்ப்புகளில் வழங்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகளின் அளவு 50% ஐ விடக் குறைவான மட்டத்தில் காணப்பட்டது.	நிலவிய கோவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாகப் பயிற்சித் திட்டங்களில் ஊழியர்கள் அனைவரையும் பங்குபெற வைப்பது கடினமாக இருந்தது.
14.	நிறுவனத்தின் கணக்குகள் தொடர்பான கணக்காய்வு அபிப்பிராயம் தகுதியான / ஒப்புதலளிக்க மறுக்கின்ற / பாதகமான மட்டத்தில் இருந்தது.	நிறுவனத்தின் கணக்குகள் தொடர்பான கணக்காய்வு அபிப்பிராயம் ஒப்புதலளிக்க மறுக்கின்ற மட்டத்தில் அல்லது பாதகமான மட்டத்தில் இல்லை. அத்துடன், 2022 ஆம் ஆண்டிற்காக ஒரு முனைப்பிழியுள்ள அபிப்பிராயம் வழங்கப்பட்டுள்ளது.
15.	2020.08.28 ஆம் திகதியிட்ட 02/2020 ஆம் இலக்க பொது நிதிச் சுற்றறிக்கையின் 12.1 ஆம் பந்திக்கு அமைய, நிறுவனம் நிறைவேற்ற வேண்டிய பணிகளைத் தெளிவாக விளக்கும் விதமாகவும், அதன் முன்னேற்றத்தை அளவிடக்கூடிய வகையிலும் உள்ள 03 செயல்திறன் குறிகாட்டிகள் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.	2023 ஆம் ஆண்டின் செயல்திறன் அறிக்கை தயாரிக்கப்படும்போது இது திருத்தப்பட்டுள்ளது. அத்துடன், 2023 செயல்திறன் அறிக்கையின் சம்பந்தப்பட்ட பகுதியின் பிரதி ஒன்று இதனுடன் சமர்ப்பிக்கப்படுகிறது. (இணைப்பு 01)

கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாஸ்,
செயலாளர்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு.

B.K. Kolfa Kamal Jinadasa (PhD)
Secretary
Ministry of Fisheries, Aquatic and
Ocean Resources
2nd Floor, New Secretariat
Maligawatta, Colombo 10

இராமலிங்கம் சந்திரசேகர்,
கௌரவ அமைச்சர்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு.

Ramalingam Chandrasekar (M.P.)
Minister of Fisheries, Aquatic and
Ocean Resources
New Secretariat Office, Maligawatta
Colombo 10.

2023-01

4.2. ආයතනයේ කාර්ය සාධන දර්ශක (ක්‍රියාකාරී සැලැස්ම මත පදනම්ව)

විශේෂිත දර්ශක	අපේක්ෂිත නිමැවුමේ ප්‍රතිශතයක් (%) ලෙස තත්‍ය නිමැවුම			
	90% - 100%	75% - 89%	50% - 74%	
2023 දී සමුද්‍ර මත්ස්‍ය නිෂ්පාදනය මෙට්‍රික් ටොන් 305,840 දක්වා වැඩි කිරීම	✓			$\frac{293,945}{305,840} \times 100 = 96.11\%$
2023 දී දේශීය ජලජීවී වගා මත්ස්‍ය නිෂ්පාදනය මෙට්‍රික් ටොන් 131,620 දක්වා වැඩිකිරීම		✓		$\frac{113,125}{131,620} \times 100 = 85.94\%$
එක් දිනක් තුළ ග්‍රෑම් 43.28 දක්වා ඒක පුද්ගල මත්ස්‍ය පරිභෝජනය වැඩි කිරීම		✓		$\frac{32.5}{43.28} \times 100 = 75.08\%$